



تاميلي
தமிழ்

نواقض الوضوء

வழுவை முறிக்கும்
காரியங்கள்

ஆசிரியர்:

கலாநிதி அஷ்ஷெய்க் ஹைதம் முஹம்மத் சர்ஹான்

முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை ஆசிரியர் ,
மஃஹத் சுன்னாஹ் இணையதள மேற்பார்வையாளர்.

வுழுவை முறிக்கும் காரியங்கள்

வுழு முறிந்துவிட்டதென உங்களுக்கு
உறுதியாக தெரிந்தால் மாத்திரமே வுழு
முறிந்ததாக கருதப்படும். வுழு முறிந்து
விட்டதா, இல்லையா என உங்கள் மனதில்
ஏற்படும் சந்தேகத்தின் காரணமாக வுழு
முறிந்துவிடாது. எனவே, தொழுகையின் போது
வுழு முறிந்துவிட்டதென உங்களுக்கு
உறுதியாகிவிட்டால், உடனடியாக
தொழுகையிலிருந்து விடுபட்டு வுழு
செய்துகொள்ள வேண்டும்.

வுழுவை முறிக்கும் காரியங்களை
அறிவீர்களா? இதோ :

1. முன், பின் துவாரங்களிலிருந்து மலம், சலம்,
காற்று போன்றவை வெளியேறுதல்.
2. செயற்கை துவாரங்களினூடாக மலம், சலம்
வெளியேறுதல்.

3. மனநோய் போன்ற காரணங்களினால் புத்தி முழுமையாக நீங்கிவிடுதல். அல்லது தூக்கம், மயக்கம், போதை போன்ற காரணங்களால் குறிப்பிட்டதொரு காலத்திற்கு புத்தி நீங்கிவிடுதல்.

**அனைத்து வகையான தூக்கங்களும்
வுழுவை முறிக்குமா?**

இல்லை, ஒருவரது உணர்வுகள் நீங்கிவிடும் அளவிலான ஆழ்ந்த உறக்கமே வுழுவை முறிக்கும். அவ்வகையில், ஒருவர் நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, சாய்ந்து தூங்கும் நிலையிலோ, மஸ்ஜிதிலோ, வேறு இடங்களிலோ, ஆழ்ந்து தூங்கிவிட்டால், அவர் வுழு செய்துகொள்ள வேண்டும். அதே வேளை, வுழுவுடன் இருக்கும் நிலையில் ஒருவரது உணர்வுகள் நீங்கிவிடாதளவு சிறு தூக்கம் கொண்டால் அவரது வுழு முறிந்துவிடாது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு சான்றுகளாய் உள்ளன.

இவ்வாறே, ஒட்டக இறைச்சி உட்கொள்வதன் காரணமாகவும் வுழு முறிந்துவிடும். நபிகளாரிடம் ஒருவர், "ஒட்டக இறைச்சி உண்டால் வுழு செய்ய வேண்டுமா?" என வினவிய போது நபியவர்கள் "ஆம்" எனப் பதிலளித்தார்கள் என ஜாபிர் (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.